

THE RAMARAJU SURGICAL COTTON MILLS LIMITED

Manufacturers of Antiseptic Dressings

14th August, 2023

F.No. MSEI /2023-24_39

Head-Listing,
Metropolitan Stock Exchange of India Limited
Building A, Unit 205A, 2nd Floor,
Piramal Agastya Corporate Park,
L.B.S Road, Kurla West, Mumbai - 400 070.

Symbol: RAMARAJU

Dear Sir,

Sub: Publication of Financial Results

In compliance with the provisions of Regulation 47 and other applicable provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith the copy of advertisement published on 13th August, 2023 in newspapers viz. Business Line (English) and Makkal Kural (Tamil) informing the Unaudited Financial Results for the quarter ended 30th June, 2023.

This is for your kind information and records.

Thanking you,

Yours faithfully,

For The Ramaraju Surgical Cotton Mills Limited,

P. Muthukumar

Company Secretary & Compliance Officer



Encl: a/a



P.O. Box : 2, 119, 120, P.A.C. Ramasamy Raja Salai, Rajapalayam - 6261 17. Virudhunagar District. Tamilnadu, India.

Ph (O) 91 -4563-235904; E-mail ' rscm@ramarajusurgicat.com, rscm @bsnl.in; Web: www.ramarajusurgicat.com

CIN : L17111TN1939PL?OO2302

GSTIN : 33 AACT4 308D1ZX

Amit Shah pitches for nano-DAP use, sees ₹10,000-cr saving in import subsidy

ORGANIC PUSH. Minister calls for a second Green Revolution to ensure self-sufficiency in all food items

Our Bureau
New Delhi

Nearly four months after launching IFFCO's nano-DAP in Delhi, Co-operation Minister Amit Shah on Saturday laid the foundation of the co-operative's manufacturing unit at Kalol in Kandla, Gujarat. Shah hoped that the innovation in rolling out the world's first liquid DAP fertilizer would help the government save ₹10,000 crore in foreign exchange by reducing the subsidy on imports.

Addressing a meeting at the plant site, attended by farmers, BJP leaders and IFFCO executives, including its Chairman Dileep Sanghani and Managing Director Uday Shankar Awasthi, Shah said there is need for a second Green Revolution (in natural farming) in the coun-



PRODUCTION BOOST. Amit Shah said that the upcoming nano-DAP production plant in Kalol will produce 2 lakh bottles (of 500 ml each) of nano-DAP everyday

try for ensuring self-sufficiency in all food products.

"When I said the government will save ₹10,000 crore, do not assume that we will cut the subsidy. We will pass on the amount to you," Shah clarified to farmers. According to the recently introduced scheme, PM-Pranam, the Centre has promised to pass on 50 per cent savings from lower consumption of

conventional chemical fertilizers by adopting natural farming or better alternatives such as nano-urea and nano-DAP.

The government has made a provision of ₹44,000 crore for subsidy on phosphorus and potash for 2023-24 fiscal (BE), as against ₹71,122.23 crore in 2022-23 (RE). The subsidy on P&K fertilizers, which are mainly imported,

reached ₹16,035.29 crore in the April-June quarter of the current fiscal.

In April, when Shah inaugurated the commercial launch of nano-DAP, it was manufactured in a small plant at Coimbatore. But the Kalol plant will be exclusively for nano-DAP production on a large scale, officials said. The Minister said the Kalol plant will produce 2 lakh bottles (of 500 ml each) every day.

5-CR BOTTLES TARGET

Production at the Kalol unit will start this year, once the plant is ready as IFFCO targets producing 5 crore bottles of nano-DAP (equivalent to 25 lakh tonnes of granular DAP) by March 31, 2024. By FY26, IFFCO aims to produce 18 crore bottles at three plants.

Shah said India needs a

new Green Revolution to show the path of natural farming to the world and lead the way for prosperity of farmers. This revolution will bring wealth from across the world to India by finding markets for organic products, he said.

The new Green Revolution should aim for three things. First, to make India self-sufficient in not just wheat and paddy, but food items of every kind, be it pulses or oilseeds. Second, to increase per acre production and preserve soil by encouraging natural farming. Third, bringing prosperity to farmers by finding markets for natural farming produce, he said. The government is committed to achieving these three aims, and his Ministry has set up three multi-State cooperative societies to achieve them, he added.

Gadar 2 sizzles, rakes in ₹40 cr on Day 1; OMG 2 to pace up over the weekend

Meenakshi Verma Ambwani
New Delhi

Sunny Deol's *Gadar 2* is set the box-office ringing on Day 1 of the extended weekend.

The sequel to the 2001 film *Gadar: Ek Prem Katha* raked in a whopping ₹40.10 crore in net collections at the domestic box office on the first day, per trade analysts.

Akshay Kumar's *OMG 2*, also a sequel, earned about ₹10.26 crore on Friday. This comes at a time when Rajinikanth's *Jailer* is gunning for the ₹100 crore-mark.

Trade analyst Taran Adarsh tweeted, "Sunny Deol unleashes his power. All pre-release calculations go for a toss. *Gadar 2* runs riot at the box office and is sensational on Day 1. It is the second highest opener of 2023." He added that the movie is doing very well in mass pockets and single screens

LONG WEEKEND

Analysts noted that Akshay Kumar's *OMG 2.0* is getting tough competition from *Gadar 2*, but is expected to see growth over the long weekend.

The collections by the two releases come as a huge relief for Bollywood that is yet to see the collections recorded during the pre-Covid period.



BRINGING RESPITE. *Gadar 2* setting the box office ringing come as a huge relief for the Hindi movie industry that is yet to see collections recorded during the pre-Covid period

Pathaan, *The Kerala Story* and *Rocky Aur Rani Ki Prem Kahani* are among the major hits this year

Karan Taurani, Senior Vice-President, Elara Capital, said, "If *Gadar 2* is able to sustain this kind of collection and get to the ₹150-200-crore mark, it will be a huge respite for the Hindi movie industry. It is a scale-driven film and will see strong contribution from single screens. While overall box-office collections have come back to 92 per cent of pre-Covid levels, the Hindi movie segment has been lagging and is still down by 25-30 per cent compared to pre-Covid levels." "We need more consistency in the performance of Hindi films. We need to have at least one film breaching the ₹150-crore mark every 6-8 weeks to achieve

sharp recovery," Taurani told *businessline*.

Gautam Dutta, Co-CEO, PVR INOX, pointed out that *Gadar 2* is a "triumph of a story over a star." "It is breaking all records. What the original version had done during its entire run, *Gadar 2* may end up doing it in the first weekend itself. Audiences are loving the film and is evoking a strong sense of patriotism."

REGIONAL FILMS

"We have seen Hollywood movies — *Oppenheimer*, *Barbie* and *Mission Impossible 7* — doing well. Now, we have a string of Bollywood movies performing well at the box office. With *Jailer*, *Byomkesh o Durgo Rohosya*, and *Carry on Jatta 3*, even the regional film segment is doing very well," Dutta added.

NPS assets up 27% in 1 year, closing on ₹10-lakh-cr mark

KR Srivats
New Delhi

Riding on the bullish momentum in the equity market and the increased interest in the non-government sector for pension cover, the country's pension assets (NPS and APY) together recorded a robust 27 per cent year-on-year growth at ₹9.92-lakh crore as of August 5, latest PFRDA data showed.

The aggregate pension assets regulated by the Pension Fund Regulatory and Development Authority Pension was ₹7.80-lakh crore a year ago.

ROBUST RETURN

The equity scheme of NPS has over the last one year given an average return of 15.26 per cent (average of 7 PFS), which has fuelled the assets growth. For the last three years, the average return under equity scheme stood at 22.20 per cent, PFRDA data showed.

The average return on corporate bonds was 7.02 per cent, and 7.89 per cent for government securities. The average return generated by the pension funds in the Central government scheme stood at 8.73 per cent. In the case of State government scheme, the

pension funds generated an average return of 8.70 per cent.

CITIZEN, FIRMS UP

The continued strong response from the non-government sector — individuals and corporate sector — in terms of new subscribers (nearly a million added in the last 12 months) has also aided in the stellar overall AUM growth of near 30 per cent.

Both the corporate and all-citizens models saw an AUM growth of whopping 36 per cent each y-o-y as of August 5 to touch ₹35,290 crore and ₹12,630 crore, respectively.

Both models have onboarded nearly a million new subscribers between August 6 last year and August 5 this year.

Last fiscal, PFRDA achieved a milestone of onboarding 10 lakh new private sector subscribers. In the current fiscal, the regulator is aiming at 13 lakh new private sector subscribers.

PFRDA Chairman Deepak Mohanty had recently said that the regulator is confident that the pension assets it oversees will comfortably surpass ₹11-lakh crore this fiscal on the back of a buoyant equity market and increased appetite for pension cover.

India considering bidding for 2036 Olympics: Anurag Thakur

M Ramesh
Chennai

India "would love to" host the 2036 Olympic Games and is preparing to bid for it, Anurag Thakur, Union Minister for I&B and Youth Affairs and Sports, said today in a chat with select presspersons here.

Asked if India would host the 2026 Commonwealth Games, Thakur said neither had anybody reached out to India, nor had India reached out to anybody for the Commonwealth games, but India would be interested in hosting the 2036 Olympics.

With India's growing clout globally, thanks to its economy doing well and Prime Minister Narendra Modi's keen interest in sports development, the country would be able to host the Olympics. "2032 is gone (to Brisbane, Australia), but we will bid for 2036," he said. (Paris will hold the 2024 games and Los Angeles in 2028). Preparations for bidding have be-



Union Sports Minister Anurag Thakur said there should be no question about India's competence in building infra to host the Olympics

jarat, 182 metres). So, there should be no question about India's competence in building infrastructure to host the Olympics, he said.

ENSURE QUICK JUSTICE

To a question, Thakur said the three Bills introduced in Parliament to replace the existing criminal laws would ensure that justice is delivered in quick time. Also, the government had decriminalised several activities, he said, noting that many small offences were criminalised during the colonial era. On the names of the Bills being in Hindi, he said anyone could give their suggestion to the Parliamentary Standing Committee the Bills have been referred to.

On Manipur clashes, he said the government had not failed to take timely action, noting that Home Minister Amit Shah had spent four days in the State and held over 50 meetings, while the Minister of State for Home Affairs (Nityanand Rai) had spent 23 days in the State.

RK Swamy files for IPO in a first by an integrated marketing firm

Our Bureau
Mumbai

RK Swamy Ltd, an integrated marketing services provider offering a single-window solution for creative, media, data analytics and market research services, has filed the Draft Red Herring Prospectus for an IPO with SEBI.

The company's Initial Public Offering is to comprise a fresh issue aggregating up to ₹215 crore and an offer-for-sale of up to 87,00,000 equity shares by exiting shareholders

OFFER-FOR-SALE

The offer-for-sale comprises about 17.88 lakh equity shares by Srinivasan K Swamy and Narasimhan Krishnaswamy; up to 44.45 lakh equity shares by Evanston Pioneer Fund LP,

AT A GLANCE

The company's IPO comprises a fresh issue aggregating to ₹215 crore and an offer-for-sale of up to 87,00,000 equity shares by existing shareholders

and 6.78 lakh equity shares by Prem Marketing Ventures LLP.

The funds raised through the IPO are to be used for working capital; the capital expenditure to be incurred for setting up a digital video content production studio; investment in IT infrastructure development of RK Swamy and material subsidiaries, Hansa Research and Hansa

Customer Equity; funding of new customer experience centres and computer-aided telephonic interview centres as well as for general corporate purposes.

During fiscal 2023, RK Swamy released over 818 creative campaigns on behalf of clients across various media outlets, handled over 97.69 terabytes of data and conducted over 2.37 million consumer interviews across quantitative, qualitative and telephonic surveys.

The solutions and offerings are serviced by over 2,391 employees in 12 field locations at 12 cities, and across three business segments. SBI Capital Markets Ltd, IIFL Securities Ltd and Motilal Oswal Investment Advisors Ltd are the book-running lead managers to the issue.

With another \$400 m, Foxconn ups investment in Telangana to \$550 m

KV Kurmanath
Hyderabad

The board of Foxconn Interconnect Technologies has ratified the company's investment of \$400 million in its Telangana project, taking the total commitment to \$550 million. The company informed the board's decision to the Hong Kong Stock Exchange on Friday.

This prompted a Tweet by Telangana IT and Industries Minister KT Rama Rao: "Our friendship with Foxconn Group remains steadfast, each of us delivering on mutual commitments. With a total investment of \$550 million (adding the previously announced \$150 million), FIT is poised to deliver on its promises in Telangana."

The company is likely to make AirPods and other digital peripherals at the Kongarkalan unit in the State.

KSE LIMITED				
CIN No: L15331KL1963PLC002028				
Regd. Office: Post Box No. 20, Solvent Road, Irinjalkuda, Kerala - 680 121				
Ph: 0480 - 2825376, 2825476, Email: ksekerala@gmail.com, Web: www.kselimited.com				
EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30 TH JUNE, 2023				
Particulars	Quarter ended			Year ended
	30.06.2023 Unaudited	31.03.2023 Audited	30.06.2022 Unaudited	31.03.2023 Audited
Total Income from Operations	42568.14	39745.82	41071.43	161540.18
Net Profit / (Loss) for the period (before tax, Exceptional and/or Extra-ordinary Items)	(157.88)	(468.60)	(307.34)	(417.10)
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extra-ordinary Items)	(157.88)	(468.60)	(307.34)	(298.63)
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extra ordinary items)	(105.32)	(359.45)	(230.49)	(238.14)
Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(225.69)	(272.99)	(212.93)	(232.84)
Paid up Equity Share Capital	320.00	320.00	320.00	320.00
Other Equity				21085.16
Earnings Per Equity Share of Rs.10 each (for continuing and discontinued operations) (not annualised)				
Basic (Rs.)	(3.29)	(11.23)	(7.20)	(7.44)
Diluted (Rs.)	(3.29)	(11.23)	(7.20)	(7.44)

Note: The above is an extract of the detailed format of the Financial Results for the quarter ended 30th June, 2023 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results for the quarter ended 30th June, 2023 are available on the Stock Exchange website at www.bseindia.com and on the Company's website at www.kselimited.com

For KSE Limited
Sd/-
M.P. Jackson
(DIN 01889504)
Managing Director

Irinjalakuda
11th August 2023

THE RAMARAJU SURGICAL COTTON MILLS LIMITED					
Regd. Office: P.A.C.Ramasamy Raja Salai, Post Box No.2, Rajapalayam - 626 117, Tamilnadu					
CIN: L17111TN1939PLC002302					
Telephone No. 04563 - 235904					
E-mail: rscm@ramcotex.com; Website: www.ramarajusurgical.com					
EXTRACT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30 TH JUNE 2023					
Sl. No.	Particulars	Quarter Ended			Year Ended
		30-06-2023 (Unaudited)	30-06-2022 (Unaudited Restated)	31-03-2023 (Audited Restated)	31-03-2023 (Audited Restated)
1	Income from Operations	9,187.64	12,198.48	8,687.85	40,980.54
2	Net Profit / (Loss) for the period before tax	(1,703.94)	535.86	(1,681.34)	(3,886.87)
3	Net Profit / (Loss) for the period after tax	(1,517.70)	483.96	(1,740.38)	(2,925.40)
4	Total Comprehensive Income for the period after tax (Comprising Net Profit / (Loss) for the period after tax and Other Comprehensive Income after tax)	(1,494.98)	507.70	(1,773.38)	(2,971.42)
	Total Comprehensive Income attributable to:				
	Shareholders of the Company	(1,515.14)	518.42	(1,738.76)	(2,948.06)
	Non controlling Interest	(1.28)	(17.23)	(0.81)	11.33
5	Paid-up Equity Share Capital	399.78	399.78	399.78	399.78
6	Other Equity	-	-	-	26,390.98
7	Net Worth	-	-	-	26,790.76
8	Earning Per Share of Rs. 10/- each, (Not Annualised) (in Rs.)				
	Basic	(37.93)	12.54	(43.51)	(73.74)
	Diluted	(37.93)	12.54	(43.51)	(73.74)

Notes:

- Business Combination: The National Company Law Tribunal ("NCLT") - Chennai bench vide its Order dated 31st May, 2023 has approved the Scheme of Amalgamation of M/s Sri Harini Textiles Ltd. (SHTL) with the Company. The Scheme was approved by the Board of Directors on 27th September, 2021. Consequently to the said Order and filing of the final certified Orders with the Registrar of the companies, Chennai on 25th June, 2023 the Scheme has become effective upon the completion of the filing with effect from the Appointed Date of 1st April, 2021. Upon coming into effect of the Scheme, the undertaking of SHTL stands transferred to and vested in the Company with effect from the Appointed Date. The amalgamation has been accounted using the acquisition method based on IndAS 103 Business Combinations (in accordance with the approved Scheme). Consequently, the financials have been restated to include the value of Assets and Liabilities and Income and Expense as in the books of account of SHTL with effect from the appointed date, after eliminating the intercompany balances.
- The Company has issued and allotted 51340 Equity Shares of Rs.10/- each, fully paid up. These Equity shares are considered for paid up Equity share Capital and EPS Calculation in the comparative periods published above.
- The above is an extract of the detailed format of Financial Results filed with Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations 2015. The full format of the restated financials for the year FY21-22, FY22-23 and Quarter ended 30th June 2023 are available on the Company's website at www.ramarajusurgical.com and on the website of the Stock Exchange where the shares of the company is listed at www.mse.in.

4) Key Standalone Financial Information: (Rs.in Lakhs)

Sl. No.	Particulars	Quarter Ended			Year Ended
		30-06-2023 (Unaudited)	30-06-2022 (Unaudited Restated)	31-03-2023 (Audited Restated)	31-03-2023 (Audited Restated)
1	Income from Operations	8,967.13	12,197.69	9,388.20	41,551.72
2	Net Profit / (Loss) for the period before tax	(1,552.60)	467.80	(1,539.79)	(3,608.19)
3	Net Profit / (Loss) for the period after tax	(1,485.43)	227.05	(1,187.20)	(3,057.76)

5) The above unaudited consolidated financial results for the Quarter ended 30-06-2023 were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their Meetings held on 12-08-2023. The Statutory Auditor has carried out Limited Review of the above results.

6) The company has adopted to furnish the results in lakhs rounded off to two decimals.

7) The Previous period figures have been re-grouped / re-stated wherever necessary to conform to current year classification in compliance of amendments in Schedule - III to Companies Act, 2013, notified on 24-03-2021.

For THE RAMARAJU SURGICAL COTTON MILLS LTD.
Rajapalayam
12-08-2023
N.R.K.RAMKUMAR RAJA
MANAGING DIRECTOR
(DIN : 01948373)

